2002 ஏப்ரல் 18]
160—

பெரிஃபெரல் மருத்துவமனை

***18462—திரு. பி.கே. சேகர்பாபு:**

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் சென்னை புறநகர் மருத்துவமனையான பெரிஃபெரல் மருத்துவமனையில் மருத்துவக் கருவிகள் மற்றும் மருத்துவர்களை அதிகப்படுத்தி மேம்படுத்த அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. செ. செம்மலை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

சென்னையில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனைகளில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி, தண்டையார்பேட்டை புறநகர் மருத்துவமனையும் ஒன்றாகும். இம்மருத்துவமனையில் கூடுதலாகச் சில சிறப்புப் பிரிவுகள் தொடங்குவது குறித்தும் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கருவிகள் வழங்குவது குறித்தும் இந்த நிதியாண்டில் நடவடிக்கை எடுக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

திரு. பி.கே. சேகர்பாபு: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலுள்ள சென்னை புறநகர் மருத்துவமனையானது 1979 ஆம் ஆண்டு சுமார் 5½ ஏக்கர் நிலப்பரப்பில் தொலைநோக்கு சிந்தனையோடு டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்ட மருத்துவமனையாகும். இது சென்னை மாநகர எல்லைக்குள் இருந்தும்கூட, இந்த மருத்துவமனை கவனிப்பாரற்று, கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மூடுவிழா செய்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களை இரண்டு முறை அந்த மருத்துமவனைக்கு அழைத்துச் சென்று அந்த மருத்துவமனையைப் பார்வையிடச் செய்து, சில பல வசதிகளைச் செய்து கொடுத்ததன் விளைவாக, 19-7-2001 அன்று உள்நோயாளிகளாக 10-க்கும் குறைவாக இருந்த நிலை, புறநோயாளிகளாக 400-க்கும் குறைவாக சிகிச்சை*

பெற்றிருந்த நிலை தற்போது மாறியுள்ளது. இன்றையதினம் 100 படுக்கைகளிலும் உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு மாதத்திற்கு சராசரியாக 45,000-த்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்ற காரணத்தினாலும் ஏழைஎளிய மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதியாக இருக்கின்ற காரணத்தினாலும், இருதயநோய் சிகிச்சைப் பிரிவும், விபத்து நோய் சிகிச்சைப் பிரிவும் புதிதாக ஏற்படுத்தித் தர மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வர வேண்டுமென்று பேரவைத் தலைவர் வாயிலாகக் கேட்டுக்கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

முற்பகல் 10-40

மாண்புமிகு திரு. செ. செம்மலை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதுபோன்ற மாநகர் பகுதிகளில் புறநகர் மருத்துவமனைகளை ஆரம்பித்ததன் நோக்கமே, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து வருகின்ற கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகவும், அந்தப் புறநகர் மருத்துவமனைக்கு அருகிலே வசிக்கின்ற மக்களுக்கு அங்கேயே தேவையான, தரமான சிகிச்சைகளை அளிப்பதற்காகவும்தான் மருத்துவமனைகள் அங்கே ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையிலே நம்முடைய சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரையில் தண்டையார்பேட்டை, கே.கே.நகர், பெரியார் நகர், அண்ணா நகர் ஆகிய 4 இடங்களிலே புறநகர் மருத்துவமனைகளை ஆரம்பித்து இப்போது நடத்திக் கொண்டிருக்கிறோம். நம்முடைய தமிழகத்தின் முதலமைச்சர் மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், இந்த ஆண்டு அளித்த ஆளுநர் அறிக்கையிலேயும், நிதிநிலை அறிக்கையிலேயும் குறிப்பிட்டுள்ளபடி புறநகர் மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்ற கொள்கை முடிவினை எடுத்ததன் விளைவாக இன்றைக்கு புறநகர்ப் பகுதிகளிலேயே இதுபோன்ற மேம்பாடுகளைச் செய்து வருகின்றோம். நம்முடைய மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. சேகர்பாபு அவர்கள் சொன்னதைப்போல தண்டையார்பேட்டை புறநகர் மருத்துவமனையிலே சென்ற ஆண்டு ஜூன் மாதம் நான் ஆய்வு செய்தபோது அங்கே உள்நோயாளிகளுடைய எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. புறநோயாளிகளுடைய எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால், டாக்டர்களும்கூட அங்கே நியமிக்கப்படாமல் இருந்த நிலைமை இருந்தது. எனவே நம்முடைய இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் அரசு அமைந்தபின்

2002 ஏப்ரல் 18]

அங்கே 18 டாக்டர்களை இப்போது நாங்கள் நியமித்து இருக்கிறோம். மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, திங்கட்கிழமை இருதய நோய், நீரிழிவு நோய்க்கும், செவ்வாய்க்கிழமை, வயிறு மற்றும் குடல்நோய் சிகிச்சைக்கும், புதன்கிழமை, அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், வியாழக்கிழமை தோல் மற்றும் எஸ்.டி.டி. போன்ற நோய்களுக்கும், வெள்ளிக்கிழமை கண் சிகிச்சை நோய்க்கும் ஸ்டேன்லி மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களை வாரத்திற்கு ஒரு நாள் அந்தந்தப் பிரிவிற்கு மாற்றுப் பணியிலே அனுப்பிக்கொண்டிருக்கிறோம். எனவே அந்தவகையிலே இப்பொழுது அந்தப் புறநகர் மருத்துவமனை நல்லமுறையில் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. நான் அங்கே இரண்டாவது முறையாக ஆய்விற்குச் சென்றபோது அங்கே இருக்கின்ற டாக்டர்கள், குறிப்பாக அந்தப் பகுதியிலேயிருந்து வயிறு மற்றும் குடல் நோய் சிகிச்சைப் பிரிவு Gastroenterology-மற்றும் தோல் சம்பந்தமான Dermatology ஆகிய இந்த வகையான நோய்களுக்குத்தான் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்று சொன்னதன் அடிப்படையில் அந்த இரண்டு சிகிச்சைப் பிரிவுகளும் அதாவது Gastroenterology, Dermatology ஆகிய சிறப்புப் பிரிவுகளை அங்கே அமைப்பதற்குண்டான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக்கொண்டு வருகிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. பி.கே. சேகர்பாபு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் குறிப்பிடுகையில் அரசு புறநோய் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டதன் காரணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூறினார். ஸ்டேன்லியிலும், அரசு பொது மருத்துவமனையிலும் காலையிலே 8.00 மணிக்கு சிகிச்சைக்காகச் செல்கின்ற நோயாளிகள் மதியம் 12.00 - 1.00 மணி வரையிலும்கூட நீண்ட வரிசையிலே நின்று சிகிச்சை பெறுகின்ற ஒரு சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டியதன் கட்டாயத்தின்பேரில் இந்த புறநகர் மருத்துவமனையை அரசு மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த வேண்டுமென்ற வேண்டுகோளை இந்த நேரத்தில் வைத்து, மேலும் அமைச்சர் அவர்கள் குறிப்பிடுகின்றபோது இந்த மருத்துவமனைக்கு வாரத்திலே 5 நாட்கள் மகப்பேறு, மகளிர் நோயியல், நீரிழிவு, குடல் இரைச்சல் நோய், ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்களை வைத்து முகாம்

நடத்தப்படுகின்றதாகத் தெரிவித்துள்ளார்கள். அதற்கு தொகுதி மக்களின் சார்பில் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்ற வேளையில், இப்படி சிறப்பு மருத்துவர்களை வைத்து முகாம்கள் நடத்தப்படுகின்றபொழுது நிரந்தரமாக அந்தப் புறநகர் மருத்துவமனையிலே அவர்களுக்குப் பணி நியமனம் செய்து தந்தால், அந்தப் பகுதியிலே உள்ள மக்கள் மேலும் பயனடைவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அரசின் நிதிநிலை நோயுற்றுள்ளது என்பதை அனைவரும் நன்கு அறிவோம்.

முற்பகல் 10-45

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இப்போது என்ன செய்ய வேண்டும்?

திரு. பி.கே. சேகர்பாபு: அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். அரசு நிதிநிலை நோயுற்றுள்ளது என்பதை அனைவரும் நன்கு அறிவோம். ஏழை மக்களின் நோயைப் போக்குவதையே இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவியின் அரசு கடமையாகக் கொண்டு செயல்படுவதால், இந்த மருத்துவமனையை மேலும் மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீட்டை டாக்டர் புரட்சித் தலைவியிடம் பெற்று, இந்த மருத்துவமனையை மேம்படுத்த அரசு முன்வருமா என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களிடத்திலே அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. செம்மலை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுடைய அரசு புறநகர் மருத்துவமனைகளை மேம்படுத்த எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் பயனாகத்தான், நம்முடைய மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சொன்னதைப்போல, இன்றைக்கு 100 உள்நோயாளிகள் என்ற வகையிலும், கிட்டத்தட்ட 1000 புறநோயாளிகள் அங்கே சிகிச்சைக்காக வருகிறார்கள் என்ற நிலையையும் உருவாக்கியிருக்கிறது. இங்கே இன்னும் கூடுதலான வசதிகள் வேண்டுமென்று மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். கூடுதல் மருத்துவர்களும் நியமிக்கப்பட வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். அந்த மருத்துவமனையைப் பொறுத்தவரையில், அங்கே சிறப்புப் பிரிவுகளை ஏற்படுத்துகிறபோது

2002 ஏப்ரல் 18]

அதற்கான கூடுதல் கட்டடம், கூடுதல் மருத்துவக் கருவிகள், கூடுதல் டாக்டர்கள், நிச்சயமாக ஏற்படுகிற வாய்ப்பிருக்கிறது.

இன்னும் நம்முடைய மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவியினுடைய அரசு பின்லாந்து நாட்டிலே இருக்கிற, Thermo Project என்ற நிறுவனத்தோடு, கடந்த ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 86.00 கோடி ரூபாயை பின்லாந்து அரசு நமக்கு வழங்க இருக்கிறது. பின்லாந்து நாட்டிலேயிருந்து ஒரு குழுவினர் இந்த மாத இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் வரவிருக்கிறார்கள். அப்படி வந்து, இங்கே நம்முடைய தேவைகளை அறிந்து, நவீன மருத்துவக் கருவிகளை அவர்கள் வழங்க இருக்கிறார்கள். அப்படி 86.00 கோடி ரூபாய்க்கு பின்லாந்து அரசாங்கம் வழங்குகிற அந்த மருத்துவக் கருவிகள் முழுமையும், தமிழ்நாட்டிலேயிருக்கிற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கே வழங்கப்படும். அப்படி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், புறநகர் மருத்துவமனைகள் ஆகியவற்றுக்குத்தான் வழங்கப்படவிருக்கின்றன. எனவே அந்த நிதியின் மூலமாக தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனைக்கு கூடுதலான நவீனக் கருவிகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த வகையிலே நிச்சயமாக தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை எதிர்காலத்திலே நல்ல விரிவாக்கத்திற்கு உட்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 161, டாக்டர் சி. விஜயபாஸ்கர், மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர்.

161—

குடிநீர் மாசுபடுதல்

* *3754*—**டாக்டர் சி. விஜயபாஸ்கர்:**

மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு காவிரி குடிநீர் வரும் இடங்களில் திறந்தவெளித் தொட்டி அமைத்து இருப்பதால் குடிதண்ணீர் மாசுபடுவது அரசுக்குத் தெரியுமா?